

பழவகை மரங்களுக்கு ஏற்ற சிறப்புத் தொழில் நுட்பங்கள்

First Published : 24 Nov 2011 03:15:59 AM IST



போடி: பழவகை மரங்களில் கூடுதல் மகசூல் பெறவும், நோய் தாக்காமல் தடுக்கவும் ஏற்ற சிறப்பு தொழில் நுட்பங்கள் குறித்து தேனி மாவட்டத்தில் உள்ள போடி தோட்டக்கலை உதவி இயக்குநர் வே.கெர்சோன் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

மா மரம்: ஒட்டு மாங்கன்றுகளில் வேர் பாகத்திலிருந்து வளரும் தளிர்களை நீக்கிவிடவேண்டும். 5 ஆண்டு வரை பூக்கும் பூக்களை கிள்ளிவிடவேண்டும். பின்னர் நல்ல காய்கள் பிடிக்கும் வகையில் உள்நோக்கி வளரும் கிளைகளையும், பலவீனமான கிளைகளையும் நெருக்கமான நுனிக் கிளைகளையும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும். 2 ஆண்டுக்கு ஒருமுறை பசுந்தாள் உரப் பயிர்களை

பயிரிட்டு மடக்கி உழுதல் வேண்டும். மா மரத்தில் ஊடுபயிராக 5 ஆண்டு வரையிலும் மரவள்ளி, நிலக்கடலை மற்றும் காய்கறிப் பயிர்களை பயிரிட்டு கணிசமான வருமானம் பெறலாம்.

கொய்யா: கொய்யாவில் புதிய வாதுகளில் இலைகளின் பிரிவில்தான் பூக்கள் தோன்றி காய்கள் பிடிக்கும். செப்டம்பர், அக்டோபர் மற்றும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முந்தைய ஆண்டு வாதுகளில் 10-15 செ.மீ. செடியின் நுனிக்கிளைகளை வெட்டிவிடவேண்டும். இதனால் புதிய

தளிர்கள் தோன்றி காய்கள் அதிகம் பிடிக்கும். வெட்டிய காயமுள்ள பகுதியின் மூலம் பூஞ்சாள் நோய்கள் பரவி விடாமல் தடுக்க 1 சதவீத போர்டோ கலவை அல்லது பைட்டோலான் 3 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பூக்கள் அதிகம் பிடிக்க 1 கிராம் யூரியா 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். மேல் வளரும் குச்சிகளை வளைத்து கற்களை கட்டித் தொங்கவிடுவதன் மூலம் காய்ப்புத் திறனை அதிகரிக்கலாம். கொய்யாவில் விதைகள் அதிகம் தோன்றுவதை தடுக்க ஜிப்ரலிக் அமிலம் 1 கிராம் 10 லிட்டர் நீரில் கரைத்து மொட்டுகள் தோன்ற ஆரம்பித்த உடன் கைத்தெளிப்பானால் ஒருமுறை தெளித்தால் விதைகள் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

சப்போட்டா: சப்போட்டாவில் காய்கள் பிடிப்பதை அதிகரிக்க போரிக் அமிலம் 1 சதவீதக் கரைசலை தெளிக்க வேண்டும். சப்போட்டா கன்றுகளில் வேர்ச்செடியிலிருந்து வரும் துளிர்களையும், நீர் போத்துக்களையும் அவ்வப்போது நீக்க வேண்டும். தரை மட்டத்திலிருந்து வளரும் பக்க கிளைகளை நீக்க வேண்டும். சப்போட்டாவில் ஒரே ரகமாக நடாமல் பல ரகங்களை கலந்து நடவு செய்தால் அயல்மகரந்த சேர்க்கை அதிகரிக்கும். காய்கள் உற்பத்தியும் அதிகரிக்கும்.

நெல்லி: நெல்லி கன்றுகளில் தரையிலிருந்து 3 அடி உயரத்துக்கு பக்க கிளைகள் உருவாகாமல் அவ்வப்போது வெட்டிவிட வேண்டும். பின்பு பக்க கிளைகள் எதிரெதிர் திசைகளில் அனுமதித்தல் வேண்டும். ஒட்டுக்கு கீழே வளரும் கிளைகளை தொடர்ந்து நீக்கிவிடவேண்டும். நோய்வாய்ப்பட்ட உடைந்த மற்றும் குறுக்கே செல்லும் கிளைகளை நீக்கிவிட வேண்டும்.

எலுமிச்சை: பூக்கள் பூக்கும் தருணத்தில் காய் பிடிப்பதை அதிகரிக்க 2, 4 டி-20 மில்லிகிராம் மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும். ஜிங்க் சல்பேட் கரைசல் 5 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து ஆண்டுக்கு மூன்று முறை மார்ச், ஜூலை, அக்டோபர் மாதங்களில் தெளிக்க வேண்டும். காய்ந்த கிளைகளை அகற்றி கார்பண்டசும் 1 கிராம் அல்லது காப்பர் ஆக்சிகுளோரைடு 3 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும்.

முந்திரி: ஒட்டுக்கன்றுகளை நட்ட பின் வேர்ச்செடிகளில் துளிர்ந்து வரும் மொட்டுகளை அவ்வப்போது கிள்ளி எடுத்துவிடவேண்டும். முதல் 3 ஆண்டுகளுக்கு கன்றுகளில் 2 மீட்டர் உயரம் வரை தோன்றும் பக்க கிளைகளை வெட்டி செடி நேராக உயரமாக வளர வகை செய்ய வேண்டும். வெட்டி எடுத்த பகுதிகளில் பூஞ்சாணமருந்து பூசிவிட வேண்டும். கன்று நட்ட முதல் 2 ஆண்டுக்கு பூங்கொத்துக்களை அப்புறப்படுத்த வேண்டும். மூன்றாம் ஆண்டிலிருந்துதான் காய்பிடிக்க விடவேண்டும்.

மாதுளை: காய்ந்த, நோய் தாக்கிய குறுக்கு நெடுக்குமாக வளர்ந்துள்ள கிளைகள் மற்றும் போத்துக்களை நீக்கிவிடவேண்டும். புதிய கிளைகளில் பழங்கள் தோன்றும். எனவே புதிய கிளைகளின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த பழங்களை அறுவடை செய்த பிறகு டிசம்பரில் பழைய கிளைகளை மூன்றில் ஒரு பகுதி நீக்கிவிடவேண்டும். பூக்கள் அதிகமாக இருந்தால் போதிய எண்ணிக்கை விட்டு, மீதமுள்ளவற்றை நீக்கிவிட்டால் பெரிய பழங்களைப் பெறலாம். திரவ

பாரபின் ஒரு சதம் மருந்தை ஜூன் மாதத்தில் 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிப்பதன் மூலம் பழங்களில் வெடிப்பு உண்டாவதைத் தடுக்கலாம் என்றார் கெர்சோன் தங்கராஜ்.

**கரும்பு பயிரிட ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மானியம்: முதல்வர் ஜெயலலிதா**

First Published : 24 Nov 2011 04:48:35 AM IST



சென்னை, நவ. 23: கரும்பு பயிரிடுவதற்குத் தேவையான இடுபொருள்களை வாங்குவதற்காக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல், தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருள்களின் உற்பத்தியை அதிகரித்தல், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரித்தல் போன்ற நோக்கங்களை உள்ளடக்கிய பல்வேறு வேளாண்மைத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

25-க்கும் மேற்பட்ட விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு மூலப்பொருளாக கரும்பு விளங்குகிறது. கரும்பில் இருந்து சர்க்கரை, வெல்லம், மின்சாரம், காகிதம், கால்நடை தீவனம் ஆகிய பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. கரும்பின் உற்பத்தித் திறனை அதிகரித்து, செலவுகளை குறைப்பதன் மூலம் விவசாயிகள் அதிக வருவாய் ஈட்ட முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு "நீடித்த நவீன கரும்பு உற்பத்தித் திட்டம்' என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் புதிய திட்டத்தின் மூலம் குறைந்த அளவு விதை நாற்றுக்கள் மற்றும் நீரை பயன்படுத்தி சரியான அளவு ஊட்டச்சத்து மற்றும் பயிர் பராமரிப்பின் மூலம் அதிக மகசூல் பெற முடியும். மேலும், விதைக் கரும்பு மற்றும் தண்ணீர் தேவை பெருமளவில் குறையும்.

எனவே, இந்த ஆண்டு 7 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பில் நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு, அதற்கென ரூ.12.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நிழல்வலை நாற்று தயாரிப்பு முறை, சொட்டுநீர்ப் பாசனம் மற்றும் கரும்பு விளைச்சலுக்கான ஆதாரம், பயிற்சி ஆகிய முக்கிய அம்சங்களைக் கொண்டது.

நிழல்வலை நாற்று தயாரிப்பு முறையின் மூலம் கரும்பு பயிருக்கான நாற்று உற்பத்தி செய்யப்படும். 7 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படுத்தப்பட உள்ள நீடித்த நவீன கரும்பு உற்பத்தித் திட்டத்துக்கு தேவைப்படும் கரும்பு நாற்றுகள் ஆயிரம் நிழல்வலை நாற்றங்காலில் உற்பத்தி செய்யப்படும். இது கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் மூலம் செயல்படுத்தப்படும். இதற்காக அரசு ரூ.5 கோடி செலவிடும்.

ரூ.10 ஆயிரம் மானியம்: கரும்பு உற்பத்தியை பெருக்குவதற்கான சொட்டுநீர் பாசன கருவிகளை நிறுவுவதற்காக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படும். கரும்பு உற்பத்திக்காக தேவைப்படும் சொட்டுநீர் வழி உரம் மற்றும் கரும்பு வளர்ச்சி ஊக்கிகள் வாங்குவதற்காக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.

நீடித்த நவீன கரும்பு உற்பத்தித் திட்டத்தின்கீழ் துல்லிய பாசன முறை மற்றும் நிழல் வலை நாற்றங்கால்களை உருவாக்க தேவையான தொழில்நுட்பம் ஆகியன பற்றி விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் விரிவான பயிற்சி அளிக்கப்படும்.

நாற்றுகளை எடுத்துச் செல்லலாம்: இந்தப் புதிய திட்டத்தின்படி, கரும்பின் நீளம் மற்றும் எடை அதிகரிக்கும். நாற்றுகள் குழித்தட்டுகளில் உற்பத்தி செய்யப்படுவதால் அதனை எளிதாக ஓரிடத்தில் உற்பத்தி செய்து பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லலாம். நடவுவயல்கள் அதிக இடைவெளி விட்டு அமைக்கப்படுவதால், ஊடுபயிர் சாகுபடி முறையை எளிதில் கடைப்பிடிக்க இயலும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**தேங்காய்களை இருப்பு வைக்காதீர்: வேளாண் பல்கலை. பரிந்துரை**

First Published : 24 Nov 2011 03:14:48 AM IST



கோவை: ஜனவரி 2012 வரை தேங்காய் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக இல்லை. எனவே, விவசாயிகள் தேங்காய்களை இருப்பு வைக்காமல் விற்பனை செய்ய வேண்டும் என்று, வேளாண் பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் பரிந்துரைத்துள்ளது.

தென்னை வளர்ப்பு தேசியப் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பெற்று வருகிறது. தேங்காய் விலை அண்மைக்காலத்தில் அதிக ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. 2010 மே மாதத்தில் காய் ஒன்றின் விலை ரூ. 4 - 5 என்று இருந்தது. 2011 மே மாதத்தில் ரூ. 8.5 - 9.5 என்று ஏற்றம் கண்டது.

அதனால், நவம்பர், டிசம்பர் விலை நிலவரம் பற்றி விவசாயிகள் தெரிந்துகொள்ள உதவும் பொருட்டு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண்மைப் புதுமைத்திட்டத்தின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், பொள்ளாச்சியில் நிலவிய தேங்காய் விலைகளை ஆய்வு செய்து, வர்த்தகர்களிடம் ஆய்வு மேற்கொண்டு சில முடிவுகளை விவசாயிகளுக்கு இதன்மூலம் தெரியப்படுத்துகிறது.

தென்னை மற்றும் அதன் இதர விளைபொருட்களின் விலை, கொப்பரை மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் விலைகளை மையமாகக் கொண்டுள்ளது. தேங்காய் விலை பொதுவாக தேங்காய் எண்ணெயின் மொத்த விலையையும் பொறுத்திருக்கும்.

எனினும், தேங்காய் எண்ணெயின் விலை அதிகமான ஏற்ற, இறக்கங்களினாலும், ஒழுங்கற்ற விலைப்போக்குகளினாலும் பாதிக்கப்படுகிறது. தேங்காயின் முதிர்ச்சி, தரம், அதன் அளவு, கொப்பரை அளவு, எண்ணெய் அளவு, சந்தைப்படுத்துதல், இளநீர் விலை மற்றும் முதிர் தேங்காயின் விற்பனை முறைகள் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகளும் விவசாயிகள் பெறும் விலையை நிர்ணயிப்பவையாக உள்ளன.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் தொடக்கம் மற்றும் சபரிமலை யாத்திரைக் காலம் போன்றவை தேங்காய்களை கொப்பரையாக்கி எண்ணெய் எடுக்கும் நிகழ்வினைக் குறைப்பதால், எண்ணெய் வரத்து குறைந்து, விலை அதிகரிக்கக் கூடும். ஆயினும் மழை குறைந்து சூரிய வெப்பம் அதிகரிக்கும்போது கொப்பரையின் வரத்து கூடும். அதனால், கொப்பரையின் விலைகள் நிலைப்படும்.

தேங்காய் எண்ணெயின் விலை வரும் வாரங்களில் ஸ்திரப்பட்டால், தேங்காய் விலை நிலையாகும் என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தற்போதைய சந்தை நிலவரங்கள் தொடரும் பட்சத்தில், 2011 நவம்பர், டிசம்பரில் தேங்காயின் பண்ணை விலை, தரம் மற்றும் அளவைப் பொறுத்து காய் ஒன்றுக்கு ரூ. 7-9 வரை இருக்கும் என்று, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் தெரிவிக்கிறது.

ஜனவரி 2012 வரை விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக இல்லை. எனவே, விவசாயிகள் தேங்காய்களை இருப்பு வைக்காமல் விற்பனை செய்ய பரிந்துரைக்கப்படுகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு: உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை- 641003. தொலைபேசி: 0422- 2431405.

தொழில்நுட்ப விவரங்களுக்கு: துறைத் தலைவர் வாசனை மற்றும் நறுமணப் பொருள்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை- 3. தொலைபேசி: 0422- 6611284.

**விவசாயிகளே விதை உற்பத்தியாளர்களாக மாற வேண்டும்**

First Published : 23 Nov 2011 10:55:13 AM IST

தருமபுரி, நவ. 22: விவசாயிகளே விதை உற்பத்தியாளர்களாக மாற வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குநர் பி.வேணுகோபால் அறிவுரை கூறினார்.

தருமபுரி அருகேயுள்ள வெங்கட்டம்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விதை உற்பத்தி குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்து அவர் பேசியது:

விவசாயிகளுக்கு தரமான விதைகள் அரசு மூலம் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட அளவு விதைகள் மட்டுமே அரசு வழங்குகிறது. மீதமுள்ள தேவையை விவசாயிகளே பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

விவசாயிகள் தேர்வு செய்யும் விதைகள் தரமானதாகவும், வீரியம் மிக்கதாகவும், பரம்பரை குணம் குன்றாத வகையில் இருக்க வேண்டும். இதற்கு தகுந்த விதைகளை தேர்வு செய்யும் வகையில் ஒவ்வொரு பகுதியாக 100 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

விவசாயிகளே விதை உற்பத்தியாளர்களாக மாற வேண்டும். இதற்கு ஒவ்வொரு விவசாயியும் விதைப் பண்ணை அமைக்க வேண்டும். இதற்கு அரசு மானியம் வழங்குகிறது.

கரு விதை உற்பத்தி செய்து, ஆதார விதையும் உற்பத்தி செய்து தரச்சான்று பெற்று விதைகளை வழங்கினால் அரசே கொள்முதல் செய்கிறது.

இதை ஒவ்வொரு விவசாயியும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர். விதைகளை தேர்வு செய்யும் முறை, விதை உற்பத்திக்கான தொழில்நுட்ப முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகளுக்கான விதைகள் உற்பத்தி குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பயிற்சி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் மணிராஜ், உதவி அலுவலர்கள் சதாசிவம், செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.

**தட்டுப்பாடின்றி விதை, உரங்களை வழங்க வேண்டும்: ஆட்சியர்**

First Published : 23 Nov 2011 11:29:31 AM IST

வேலூர், நவ.22: வடகிழக்குப் பருவ மழை பெய்துள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் விவசாயப் பணிகள் தொடங்கியுள்ளன. எனவே தேவையான விதை, உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க வேளாண் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் எஸ்.நாகராஜன் கேட்டுக் கொண்டார்.

ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய ஆட்சியர் பேசியது:

மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களிலும் 62 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை 28,280 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

திருந்திய நெல் சாகுபடி திட்டத்தில் 37 ஆயிரம் ஹெக்டேர் திட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை 21.5 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தானிய உற்பத்தி ஆண்டுக்கு 36,100 ஹெக்டேரில் பயிரிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை 26,635 ஹெக்டேர் பயிரிடப்பட்டுள்ளது. பருப்பு வகைகள் 44,100 ஹெக்டேர் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 30,315 ஹெக்டேரில் பருப்பு வகைகள் பயிரிடப்பட்டுள்ளன.

கடலை, எள், நிலக்கடலை ஆண்டுக்கு 58,680 ஹெக்டேரில் பயிரிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை 40,958 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளன.

கரும்பு இதுவரை 1,096 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது.

பருவ மழை பெய்துள்ளதால் நெல், பருப்பு வகைகள் மற்றும் தோட்டக்கலை பயிர்களை பயிரிட விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் ஆகியவற்றை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

**விதை கிராம திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்குப் பயிற்சி**

First Published : 23 Nov 2011 12:21:00 PM IST

திருவாடாணை, நவ. 22: திருவாடாணை தாலுகா ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஊரணங்குடி கிராமத்தில், விதை கிராம திட்டத்தின் கீழ் பயிற்சி முகாம் நடைபெற்றது.

வேளாண் இணை இயக்குநர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் சாத்தையா முன்னிலை வகித்தார்.

வேளாண் இணை இயக்குநர் பேசுகையில், தற்போது டிபிடி5204 (டீலக்ஸ் பொன்னி) ரகத்தில் குலை நோய் தாக்காமல் இருக்க போதிய இடைவெளியில் பயிர்களை களைந்து பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும். திருந்திய நெல் சாகுபடி முறையினை கடைப்பிடித்து கூடுதல் மகசூல் பெற்றிடலாம் என்றார்.

ஆர்.எஸ்.மங்கலம் வேளாண் உதவி இயக்குநர் முகம்மது அப்துல் நசீர், தொழில்நுட்ப விளக்கங்களை அளித்தார்.

ராமநாதபுரம் விதை சான்று உதவி இயக்குநர் ராஜகோபால் பேசுகையில், விதைகளை உற்பத்தி செய்வது குறித்தும், விதை உற்பத்தியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் முன்வந்தால் லாபகரமான தொழில் ஆக மாறும் என்றும் தெரிவித்தார்.

பூஞ்சான் விதை நேர்த்தி, உயிர் உரம் நேர்த்தி, யூரியாவுடன் வேப்பம் பிண்ணாக்கு கலந்து இடுதல் போன்ற செயல் விளக்கங்களை வேளாண் உதவி அலுவலர் ராதாகிருஷ்ணன் செய்து காண்பித்தார்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

துணை வேளாண் அலுவலர் தனதுரை நன்றி கூறினார்.

---

**தீனமலர்**  
உண்மையின் உரைகல்

உரவிலையை குறைக்க நிறுவனங்கள் கோரிக்கை

நவம்பர் 23,2011,10:50





புதுடில்லி : இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளதன் காரணத்தினால், உர இறக்குமதி விலை விண்ணைத் தொடும் அளவிற்கு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, உர விலையை குறைக்குமாறு, சர்வதேச நிறுவனங்களுக்கு, இந்திய உர நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த இந்தியன் ஃபார்மர்ஸ் பெர்டிலைசர் கோ-ஆபரேடிவ் லிமிடெட் (ஐப்கோ) நிர்வாக இயக்குனர் அவாஸ்தி கூறியதாவது, டை அம்மோனியம் பாஸ்பேட் டன் ஒன்றிற்கு 50 அமெரிக்க டாலர்களும், பொட்டாஷ் மோரியேட் 36 அமெரிக்க டாலர்களும் மற்றும் என்பிகே உரங்கள் 45 அமெரிக்க டாலர்கள் அளவிற்கு குறைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

**புதிதாக 2 நெல் கொள்முதல் நிலையம் :மாவட்ட கலெக்டர் தகவல்**

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2011,03:24 IST

கருத்தை பதிவு செய்ய

நாமக்கல்: ""குமாரபாளையம், பள்ளிபாளையத்தில், நேரடிக் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட உள்ளது," என, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் பேசினார். திருச்செங்கோடு அருகே குப்பாண்டபாளையம் பஞ்சாயத்தில், சிறப்பு மனுநீதி திட்ட முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தலைமை வகித்துப் பேசியதாவது: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை மனுக்கள் பெறப்படுகிறது. அவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது, 30 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது தவிர, ஒவ்வொரு மாதமும், ஒரு பஞ்சாயத்து தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. குமாரபாளையம், பள்ளிபாளையம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நேரடிக் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட உள்ளது. குப்பாண்டபாளையத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கு இடம் தேர்வு செய்து, கூடிய விரைவில் புதிய கட்டிடம் கட்டித்தரப்பட உள்ளது. இப்பஞ்சாயத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக் கட்டித்தரப்பட உள்ளது. அரசின் மிக்ஸி, கிரைண்டர் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

சமூக நலத்துறை மூலம், 1,500 நபர்களுக்கு திருமண நிதி உதவி, தலா நான்கு கிராம் தங்கம் வீதம் ஆறு கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், 205 மனுக்கள் நிலுவையில் உள்ளது. தங்கம் வந்தவுடன், அவர்களுக்கும் வழங்கப்படும். ஜூன் 1ம் தேதி முதல் நடக்கும் மகப்பேறுகளுக்கு, 12 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கப்படும். இத்தொகை, மூன்று கட்டங்களாக வழங்கப்படும். குழந்தை பிறப்பு, தடுப்பூசி உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும், அரசு மருத்துவமனையில் மேற்கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு அவர்

பேசினார். முகாமில், 93 நபர்களுக்கு கூலி உதவித்தொடக்கான உத்தரவு, ஏழு நபர்களுக்கு இந்திரா காந்தி தேசிய உதவித் தொகைக்கான உத்தரவு, 21 நபர்களுக்கு விதவை உதவித் தொகைக்கான உத்தரவு, ஐந்து நபர்களுக்கு கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, 25 நபர்களுக்கு புதிய ரேஷன் கடை, ஆறு நபர்களுக்கு இலவச சலவைப் பெட்டி திருந்திய நெல் சாகுபடி திட்டத்தின் கீழ் இலவச வண்ண அட்டை, ஸ்டிக்கர் கிட் வழங்கப்பட்டது. பள்ளிபாளையம் யூனியன் சேர்மன் செந்தில், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் சுந்தரம், குப்பாண்டபாளையம் பஞ்சாயத்து தலைவர் சின்னுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

### **கொப்பரை விலை உயர்வு**

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2011,03:09 IST

கோபிசெட்டிபாளையம்: எண்ணெய் விலை அதிகரிப்பால் கொப்பரை விலை கிலோவுக்கு இரண்டு ரூபாய் வரை அதிகரித்ததால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோபியில் சில வாரங்களுக்கு முன் பெய்த மழையால், தேங்காய் பருப்பை காய வைக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு தேங்காய் பருப்பு வரத்து சிறிதளவு குறைந்து காணப்படுகிறது. சென்ற வாரம் ஒரு கிலோ 51 முதல் 54 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு 247 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. அதிகபட்சமாக கிலோ 56.59 ரூபாய், குறைந்தபட்சம் 53.75 ரூபாய்க்கு விற்பனை. ஆறு லட்சம் ரூபாய் மதிப்பில் தேங்காய் பருப்பு வர்த்தகம் நடந்தது. எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் தேங்காய் பருப்பு தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேற்றைய மார்க்கெட்டில் கிலோவுக்கு இரண்டு ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

### **விலை உயர்வால் பால் வரத்து உயர்வு**

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2011,03:09 IST

கோபிசெட்டிபாளையம்: பால் விலை உயர்வு காரணமாக சொசைட்டிகளுக்கு பால் வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில், 742 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. விவசாயிகளிடம் இருந்து, பால் கொள்முதல் செய்யும் பணியில் இவை ஈடுபட்டுள்ளன. கொள்முதல் செய்யப்படும் பால், சித்தோடு, சத்தியமங்கலம், தாராபுரம் ஆகிய மூன்று இடங்களில் சேமித்து வைக்கப்படுகிறது. இதில், சித்தோட்டில் ஆவின் நிறுவனத்தில் பால்

சமன்படுத்தப்படுகிறது. ஒரு லட்சம் லிட்டர் பால் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு தினசரி அனுப்பப்படுகிறது. உற்பத்தியாளர் சங்கங்களில் பாலின் கொழுப்பு அளவைப் பொறுத்து, பால் கொள்முதல் விலை வழங்கப்பட்டது. அதிகபட்சமாக பசும்பால் 18 ரூபாய், எருமை பால் 26 ரூபாய் வரை கொள்முதல் விலை வழங்கப்பட்டது. கூட்டுறவு சொசைட்டிகளில் வழங்கப்படும் பால் கொள்முதல் விலையை விட, தனியார் லிட்டருக்கு ஒன்று முதல் இரண்டு ரூபாய் வரை அதிகமாக கொடுத்ததால், சில விவசாயிகள் தனியாரிடம் பால் விற்பனை செய்தனர். சமீபத்தில், பால் கொள்முதல் விலையை பசும் பால் 18 ரூபாயில் இருந்து 20 ரூபாய், எருமை பால் 26 ரூபாயில் இருந்து 28 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக பால் சங்கங்களுக்கு, பால் வரத்து அதிகரிக்க துவங்கி உள்ளது. ஒவ்வொரு சங்கத்துக்கும், 100 முதல் 150 லிட்டர் வரை கூடுதலான பால் வரத்தாகிறது. ஆவின் நிறுவனத்துக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் லிட்டர் வரை பால் கூடுதலாக வரத்தாகிறது. சங்க உறுப்பினர்கள் சிலர் கூறியதாவது: மாடு வாங்க வங்கிகளில் கடன் மறுக்கப்படுகிறது. பால் விலை உயர்ந்துள்ள நிலையில், கூடுதலாக மாடு வாங்க முடியாமல், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

#### வாழை மதிப்பு கூட்டுப்பொருள் தயாரிப்பு பயிற்சி

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2011,01:05 IST

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலை மகளிரியல் துறை சார்பில், வாழை மதிப்பு கூட்டுப்பொருள் தயாரிப்பு குறித்த 45 நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. திருச்சி பாரதிதாசன் பல்கலை மகளிரியல் துறை, சென்னை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனம் (எம்.எஸ்.எம்.இ.), தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் (வீட்) சார்பில், வாழை மதிப்பு கூட்டுப்பொருள் தயாரிப்புக்கான 45 நாள் பயிற்சி முகாம் துவக்க விழா நேற்று நடந்தது. மகளிரியல் துறை இயக்குனர் மணிமேகலை தலைமை வகித்தார். திருச்சி 'வீட்' துணைத்தலைவர் மல்லிகா, திருச்சி மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் கந்தசாமி, திருச்சி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முதன்மை மேலாளர் சக்திகுமார், எம்.எஸ்.எம்.இ., ஆய்வாளர் கார்த்திகேயன், குளித்தலை சரஸ்வதி வேளாண் ஆராய்ச்சி மைய நிபுணர் அனிதா உட்பட பலர் பேசினர். அதைத்தொடர்ந்து, மகளிருக்கான தொழில்முனைவு வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. மகளிரியல்துறை இயக்குனர் மணிமேகலை தலைமை வகித்தார். கனரா வங்கி தொழில்முனைவோர் மேம்பாட்டு மைய அலுவலர் ராஜேஸ்வரி, திருச்சி ஜெயம் ஸ்நாக்ஸ் உரிமையாளர் இன்பவல்லி, தஞ்சை வர்ஷினி இன்ஜினியரிங்ஸ் கீதா உள்ளிட்டோர் மகளிருக்கான தொழில் வாய்ப்பு குறித்து பேசினர்.

## பாமாயில் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2011,23:28 IST

தேனி : விவசாயதுறை இணை இயக்குனர் இமாம்தீன் கூறியதாவது: பாமாயில் சாகுபடியால் விவசாயிகளுக்கு 25 ஆண்டுகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கும். சாகுபடி செலவும், வேலையாட்கள் செலவும் குறைவு. மழை, வெள்ளம், திருட்டு சேதாரங்கள் இல்லை. நீர் மற்றும் உர நிர்வாகத்திற்கு ஏற்ற வகையில் விளைச்சல் கிடைக்கும். தேனியில் உள்ள ருச்சி சோயா நிறுவனம் தரமான கன்றுகளை வழங்குகிறது. விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய உதவிகளும் வழங்கப்படுகிறது.பாமாயில் பழக்குலைகள் டன்னுக்கு 6 ஆயிரம் ரூபாய் விற்கப்படுகிறது. ஒரு ஹெக்டேரில் 41 டன் விளைச்சல் கிடைக்கும். சராசரியாக ஹெக்டேருக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் வருவாய் கிடைக்கும். விவரம் அறிய விவசாயிகள் 04546- 260266, 97909- 51840 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

## உரம் விலை ஏற்றம்: உயிர் உரம் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2011,23:06 IST

ராமநாதபுரம் : உரம்விலை நாளுக்கு நாள் ஏறி வருவதை தொடர்ந்து, உயிர் உரங்களின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 50 கிலோ 600 ரூபாய்க்கு விற்ற டி.ஏ.பி., தற்போது 1050ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சல்பேட் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 490 ஆக இருந்தது 515.30 ரூபாயாகவும், பாக்டம்பாஸ் 737.55 ஆக இருந்தது, 762.80 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இந்த ரசாயன உரங்கள் மூலம், மண்ணின் தரமும் குறைந்து வருகிறது. இதனால் உயிர் உரங்களின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆறு உற்பத்தி மையங்கள் இருந்த நிலையில், இந்த ஆண்டு தூத்துக்குடி, தென்காசி, பவானி, பாலகோடு, நீடாமங்கலம், காட்டாங்குளத்தூர், போளூர், அவிநாசி உள்ளிட்ட மேலும் ஒன்பது விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 3850 மெட்ரிக்., டன் உயிர் உரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு யூனிடும் குறைந்தது 250 டன் உயிர் உரங்களை உற்பத்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாய அதிகாரி ஒருவர் கூறியதாவது: உயிர் உரங்களை பயிருக்கு இடுவதன் மூலம் மொத்த யூரியா தேவையின் 15 சதவீதத்தை குறைக்கலாம். இதனால் வெளிநாடுகளிலிருந்து உரம் வாங்கும் நிலை வராது. விளைச்சலை பெருக்கும் பாக்டீரியாக்களுக்கு இவை வளர்ச்சியூக்கிகளாகவு செயல்படும், என்றார்.

## விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2011,02:35 IST

நாகர்கோவில் : மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கேட்டு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் மலைவிளை பாசி தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின் துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், மக்கள் நலப்பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

## கன்னியாகுமரி பகுதியில் சூறைக்காற்று வாழை மரங்கள் சேதம்

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2011,02:35 IST

கன்னியாகுமரி : கன்னியாகுமரி பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் அடிக்கடி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளூவர் சிலைக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டு வருகிறது.கன்னியாகுமரி, லீபுரம், பஞ்சலிங்கபுரம், நரிக்குளம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இப்பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:விவசாயம் செய்வது தற்போது பெரும் கஷ்டமாக உள்ளது. உரம் விலை உயர்வு போன்ற காரணங்களால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது காற்று போன்ற இயற்கை சீற்றங்களால் குலை தள்ளிய நிலையில் உள்ள பல வாழை மரங்கள் முறிந்துள்ளன. இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே எங்களுக்கு அரசு போதிய நிவாரணம் வழங்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.படகு போக்குவரத்து ரத்துகன்னியாகுமரியில் நேற்று வீசிய சூறாவளி காற்றால் நேற்று விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளூவர் சிலைக்கு முழுமையாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

# தினகரன்

அரவணை, அப்பம் தயாரிக்க பழநி வெல்லம் போகிறது

பதிவு செய்த நாள் : 11/24/2011 1:50:59



பழநி : சபரிமலை ஐயப்பன் கோயில் அரவணை பாயாசத்திற்காக, பழநி பகுதியில் இருந்து அச்சு வெல்லம் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, நெய்க்காரப்பட்டி, மானூர், நரிக்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. கரும்புகள் அமராவதி சர்க்கரை ஆலைக்கு அனுப்பப்படுகிறது. கரும்பு விவசாயிகள் பலர், தங்கள் ஆலைகளில் அச்சு வெல்லம் தயாரித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரள உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்புகின்றனர்.

ஐயப்ப சீசன் துவங்கியுள்ளதால், சபரிமலையில் தயாரிக்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்திற்கு பயன்படுத்தப்படும் உருண்டை வெல்லம் மற்றும் அச்சுவெல்லங்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. பழநி, நெய்க்காரப்பட்டி பகுதியில் இருந்து தினமும் அச்சு வெல்லம் சபரிமலைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து, நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த அச்சு வெல்ல வியாபாரி மணி கூறியதாவது: கரும்பிற்கு போதிய விலை கிடைக்காததால், இம்முறை பெரும்பாலான விவசாயிகள், தாங்களே சிறிய ஆலை அமைத்து வெல்லம் தயாரிக்கின்றனர்.

சபரிமலையில் தயாரிக்கப்படும் பிரசாதங்களுக்கு உருண்டை வெல்லம் மற்றும் அச்சுவெல்லம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அதனால், இப்பகுதி யில் இருந்து சபரிமலைக்கு அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் தினமும் அனுப்பப்படுகிறது. 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் அச்சுவெல்லம் ஸி950, உருண்டை வெல்லம் ஸி900 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. கடந்த

ஆண்டில், ஒரு சிப்பம் வெல்லம் ஸி1200க்கு விற்கப்பட்டது.

சபரிமலையில் அரவணை பாயாசம், அப்பம் தயாரிப்பதற்கு தேவையான அச்சு வெல்லம், பழநி பகுதியில் இருந்து செல்கிறது. பழநி நெய்க்காரப்பட்டியில் ஒரு ஆலையில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.



கரும்பு உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக ஞா.13 கோடியில் 'நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டம்' ஜெயலலிதா உத்தரவு



சென்னை, நவ.24-

கரும்பு உற்பத்தி திறனை அதிகரித்து, கரும்பு விவசாயிகள் அதிக வருவாய் ஈட்டும் வகையில் நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டம்

வேளாண்மையை லாபகரமான தொழிலாக மாற்றுவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல், தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களின் உற்பத்தியை அதிகரித்தல், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரித்தல் போன்ற நோக்கங்களை உள்ளடக்கிய பல்வேறு வேளாண்மை திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

கரும்பு, இருபத்தைந்துக்கும் மேற்பட்ட வேளாண் சார்ந்த தொழில்களுக்கு மூலப்பொருளாக உள்ளது. கரும்பிலிருந்து சர்க்கரை, வெல்லம், மின்சாரம், காகிதம், கால்நடை தீவனம் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. கரும்பின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமும், செலவுகளை குறைப்பதன் மூலமும் கரும்பு விவசாயிகள் அதிக வருவாய் ஈட்ட முடியும் என்பதை கருத்தில் கொண்டு, 'நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டம்' என்ற புதிய திட்டத்தினை செயல்படுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ரூ.13 கோடி ஒதுக்கீடு

இந்த புதிய திட்டத்தின் மூலம் குறைந்த அளவு விதை நாற்றுக்கள் மற்றும் குறைந்த அளவு தண்ணீரை உபயோகித்து சரியான அளவு ஊட்டச்சத்து மற்றும் பயிர் பராமரிப்பின் மூலம் அதிக மகசூல் பெற முடியும். மேலும், விதைக்கரும்பு தேவையும், தண்ணீர் தேவையும் பெருமளவில் குறையும். எனவே, இந்த ஆண்டு 7500 ஏக்கர் பரப்பில் நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டத்தினை செயல்படுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டு, அதற்காக ரூ12 கோடியே 93 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்த திட்டம் நிழல்வலை நாற்று தயாரிப்பு முறை, சொட்டுநீர்ப்பாசனம் மற்றும் கரும்பு விளைச்சலுக்கான ஆதாரம், பயிற்சி, ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டது. நிழல்வலை நாற்று தயாரிப்பு முறையின் மூலம் கரும்பு பயிருக்கான நாற்று உற்பத்தி செய்யப்படும். 7,500 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படுத்தப்பட உள்ள நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டத்திற்கு தேவைப்படும் கரும்பு நாற்றுக்கள் 1000 நிழல்வலை நாற்றுங்காலில் உற்பத்தி செய்யப்படும். இது, கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் மூலம் செயல்படுத்தப்படும். இதற்காக அரசு 5 கோடி ரூபாய் செலவிடப்படும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம்

கரும்பு உற்பத்தியை பெருக்குவதற்கான சொட்டுநீர் பாசன கருவிகளை நிறுவுவதற்காக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும். கரும்பு உற்பத்திக்காக தேவைப்படும் சொட்டுநீர் வழி உரம் மற்றும் கரும்பு வளர்ச்சி ஊக்கிகள் வாங்குவதற்காக விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 10,000 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டத்தின் கீழ் துல்லிய பாசன முறை மற்றும் நிழல்வலை நாற்றுங்கால்களை உருவாக்க தேவையான தொழில்நுட்பம் ஆகியன பற்றி விவசாயிகளுக்கு



தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் விரிவான பயிற்சி அளிக்கப்படும்.

ஊடுபயிர் சாகுபடி முறை

இந்த திட்டம் பற்றிய முழு விவரங்கள், இந்த பயிற்சியின் மூலம் பலனடைந்தவர்களின் கருத்துக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் விவசாயிகளுக்கு புத்தகமாக அச்சிடப்பட்டு வழங்கப்படும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி நடைமுறைப்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் மூலம் கரும்பின் நீளம் மற்றும் எடை அதிகரிக்கும்.

நாற்றுக்கள் குழித்தட்டுகளில் உற்பத்தி செய்யப்படுவதால், இதனை எளிதாக ஓரிடத்தில் உற்பத்தி செய்து பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லலாம். நடவு வயல்கள் அதிக இடைவெளி விட்டு அமைக்கப்படுவதால், ஊடுபயிர் சாகுபடி முறையை எளிதில் கடைபிடிக்க இயலும். வாழ்க்கை வளம்பெற வழிவகுக்கும்

விவசாயிகள், குறைந்த அளவு நீரில் அதிக அளவு சாகுபடி செய்ய இத்தொழில்நுட்பம் வழிவகுக்கும். கரும்பு உற்பத்தி அதிகரிப்பின் மூலம் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டு, அவர் களின் வாழ்க்கை வளம் பெறுவதற்கும், இது வழிவகுக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

**அடுத்த இரண்டு ஆண்டுகளில் கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதி ரூ.23,500 கோடியாக அதிகரிக்கும்**



சுதானுகா கோசல்,கொல்கத்தா

அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாட்டின் கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதி சுமார் இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.23,500 கோடியாக (470 கோடி டாலர்) உயரும் என அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.

மீன் வளர்ப்பு

மீன் வளர்ப்பு துறையில் அதிக கவனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் போன்ற காரணங்களால், மீன் உற்பத்தி அதிகரித்து, ஏற்றுமதியில் வியத்தகு வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2010-11-ஆம் நிதி ஆண்டில், கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதி அதற்கு முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகரித்து ரூ.14,000 கோடியாக உயர்ந்து இருந்தது. இது, அனைத்து பொருள்களின் மொத்த ஏற்றுமதியில் 1 சதவீதமாகும்.

முதல் 5 மாதங்களில்...

நடப்பு நிதி ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஏப்ரல் - ஆகஸ்டு) ரூ.4,738.03 கோடி மதிப்பிற்கு 2.27 லட்சம் டன் கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதியாகியுள்ளன. எனவே, இந்த நிதி ஆண்டிலும் ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மீன் உற்பத்தியில் நம் நாடு சர்வதேச அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் தற்போது ஆண்டுக்கு 93 லட்சம் டன் மீன் பிடிக்கப்படுகிறது. இது, அடுத்த நான்கு ஆண்டுகளில் 29 சதவீதம் அதிகரித்து 1.20 கோடி டன்னாக உயரும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 8,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு கடற்கரை உள்ளது. எனினும், மீன் பிடிப்பதற்கான இயற்கை வளங்கள் முழு அளவில் பயன்படுத்தப்படவில்லை. எனவே, மீன் உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் நன்றாக உள்ளன என அசோசெம் அமைப்பின் பொதுச் செயலாளர் டி.எஸ்.ரவாத் தெரிவித்தார்.

இந்தியாவில் உற்பத்தியாகும் மீன் மற்றும் கடல் உணவு பொருள்களில் 30 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. நம் நாட்டில், கடல் உணவு பொருள்கள் மற்றும் மீன் வளத் துறையின் ஆண்டு வருவாய் தற்போது ரூ.53,000 கோடியாக உள்ளது. இது, அடுத்த நான்கு ஆண்டுகளில், ஆண்டுக்கு சராசரியாக 7 சதவீதம் வளர்ச்சி அடைந்து 2015-ஆம் ஆண்டுக்குள் ரூ.68,700 கோடியாக உயரும் என அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆண்டு வருவாய்

இந்தியாவில் கடல் உணவு பொருள்கள் மற்றும் மீன் வளத் துறையில், பதப்படுத்தப்பட்ட மீன் பிரிவின் பங்களிப்பு 15 சதவீதமாக உள்ளது. இப்பிரிவின் ஆண்டு வருவாய் ரூ.8,000 கோடியாக உள்ளது.

மீன் பதப்படுத்தும் துறை சிறுதொழில் நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மீன் பிடிப்பதில் நவீன முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொது மற்றும் தனியார் கூட்டுடன் கடல் உணவு பொருள்களுக்கான உணவு பூங்காக்களை அமைப்பதன் வாயிலாக ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்த முடியும் என ரவாத் மேலும் கூறினார்.

இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட மற்றும் சமைக்கப்பட்ட கடல் உணவு பொருள்களுக்கான தேவைப்பாடு அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே, கடல் உணவு பொருள்கள் சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக கடல் உணவு அடிப்படை கட்டமைப்பு பிரிவுகளில் அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அசோசெம் அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது.

தமிழ்நாடு

இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்காளம், குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்கள் கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன.

இந்தியாவின் கடல் உணவு பொருள்கள் மொத்த ஏற்றுமதியில், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகியவற்றின் பங்களிப்பு முறையே 26 சதவீதம் மற்றும் 13 சதவீதமாக உள்ளது.

இந்நாடுகளுக்கு அடுத்தபடியாக சீனாவும் நம் நாட்டிலிருந்து கடல் உணவு பொருள்களை அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. சீனாவிற்கான கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி சீரான வளர்ச்சி கண்டு வருகிறது.

ஐரோப்பிய நாடுகள்

சில ஐரோப்பிய நாடுகள் கடன் சுமையில் சிக்கி தவிப்பதால், அந்த நாடுகளில் கடல் உணவு பொருள்கள் பயன்பாடு குறைந்துள்ளது. இருப்பினும் இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டு கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.